

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 1, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of September, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Matara and make claim to the said land or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Land referred to.

The land commonly called or known as Elkanattehena, comprising Karagahahena, Kandehena, Kongahahena, Paragahahena, and Nagahahena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Urugamuwa in the Wellaboda pattuwa of the Matara District, in the Southern Province, containing in extent 33 acres 1 rood and 20 perches, shown as lots I 585a, I 585b, and I 585g in preliminary plan No. 1,282, a certified copy whereof is hereunto annexed, and bounded as follows: on the north by the boundary between the Giruwa pattuwa of the Hambantota District and the Wellaboda pattuwa of the Matara District, Nagahahena in occupation of Tennage Babun Appu, Kongahahena belonging to Crown, Bodaragewatta or Pattuwarachchigewatta belonging to Wakitta Baba Mahatmaya and others; on the east by Kongahawatta belonging to Nupebewage Andris and others, Ketakalagahawatta belonging to Aranwalage Andris and others Mawakkaketiyehehena belonging to Crown; on the south by Nakutiyahehena belonging to Crown, Elkanattewattedeniya belonging to Tennege Kiri Appu and others, Elkanattewatta belonging to Tennege Don Allis and others, Atmagewatta belonging to Kumbalgodage Babe Hami and others, Paluwatta belonging to Etampayage Joti Hami and others; on the west by the Gansabhawa path from Ratmale to Beliatta bazaar.

[NOTE.—Karagahahena, in extent 3 roods and 38 perches, planted with citronella, and occupied by Tennage Jayan Appu, marked A in the annexed plan, and within these boundaries, is excluded from this notice.]

විෂ්‍ය 1899 ක්වූ සැප්තැම්බර් මස 1 වෙනි දින සිට තුන්මාසකක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩමට අයිතිකරුන් කිවෙහිමාස කිසිවක් කෙරෙහි ඇත්නම් ඒ අය විසින් මාතර මගේ කන්තෝරු වෙදී මා ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩමට හෝ එහි කොටසකට අයිතිකරු පෙන්වා සිටිනට නොසෙදුනොත්, විෂ්‍ය 1897ගේ නොමර එකේ ආඥපණතේ ප්‍රකාරයට පත්කරපු විශේෂ මුලාදාහි ධානාන්තරය දරණ පෝන් පැන්රි එවිස් යන මට, විෂ්‍ය 1897ගේ නොමර එකේ ආඥපණතෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම රජසන්තක ඉඩමක් ය කියා මගේ අත් සහ ඇති ලියවිල්ලකින් මාවිසින් ප්‍රකාසකරන බව මෙයින් දන්වනුයුතුයි.

ජේ. පී. එවිස්,  
විශේෂ මුලාදාහි යා වම්හ.

ඉඩමේ තොරතුරු.

දකුණුපලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ වැල්ලබඩපත්තුවේ ඌරුගමුව යන ගමේ තිබෙන මීට අමුණාපු සහතික සිතියමේ පෙනෙන අක්කර 33කුත්, රූඩ් 1කුත්, පර්චස් 20ක් බිම්සාවිය ඇති කරගහගෙනද, කන්දේගෙනද, කෝන්ගහගෙනද, පරඟහගෙන සහ නාගහගෙන ඇතුළුව ඇල් කන්තෝරුගෙන කිසිවක් නොමර 1,282 මුල්සිතියමේ I 585a, I 585b, සහ I 585g වලින් පෙන් වන බිම්කවිච්චලට මායිම්—ඌරුගමුව ගමට අයිතිකරුන්ගේ ගිරුවාපත්තුවට සහ මාතර දිස්ත්‍රික් කේ වැල්ලබඩ පත්තුවට අතරේ තිබෙන මායිමද, තැන්තගේ බඩන්දේපුගේ බුත්තියේ තිබෙන නාගහගෙනද, රජසන්තක කෝන්ගහගෙනද, වාසිස්ම බඩා මහත්මයාට සහ තවත් අයවච්චන්ට අයිති බඩන්දරගේ වත්ත නොහොත් පත්තුවේ ආරච්චියේ වත්තද; කැගෙණඉරට තුළේගොඩගේ අන්දිරිස්ට සහ තවත් අයවච්චන්ට අයිති කෝන්ගහ වත්තද, අරන්දලගේ අන්දිරිස්ට සහ තවත් අය වච්චන්ට අයිති කැටකාලගහවත්තද, රජසන්තක මාවක්කාකැවියේ ගෙනද; දකුණට රජසන්තක නාකුවිච්චිය ගෙනද, තැන්තගේ කිරිඅප්පුට සහ තවත් අයවච්චන්ට අයිති ඇල්කන්තගේ වත්තද, කුඹල්ගොඩගේ බඩෙනාමිට සහ තවත් අයවච්චන්ට අයිති අත්මගේ වත්තද, ඇට්ටපයාගේ පෝතිහාමිට සහ තවත් අයවච්චන්ට අයිති පාච්චන්තද; බස්නාඉරට රන්මලේ සිට බෙලිඅත්තේ කඩේට යන ගමිසහා පාරද.

ඉහතකී මායිම්වලට මැදිවූ තැන්තගේ ජයන්දේපු විසින් බුත්තියිදින පැහිරි වඩාපු මේ සමග අමුණාපු සිතියමේ A අක්කරයෙන් පෙන්වන රූඩ් 3කුත්, පර්චස් 38ක් බිම්තරම ඇති කරගහගෙන අත්කරය.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் வரு-த்த புரட்டாசிமீ 1 ந் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்கு, எள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடர்ந்தையேனும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவார்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்தறை எனது கந்தேசரில் தெரிபட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடர்ந்தை காண்பியாதிருந்தால், 1897 ம் வரு-த்த முதலாம் நம்பர் சட்டத்தின் படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்றி ஹில் ஆகிய நம்மில் 1897 ம் வரு-த்த முதலாம் இலக்கச் சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்தவத்தைக்கொண்டு என் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.


ஜே. பி. ஹில்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை திஸ்திரிக்டில் வெள்ளபடபத்துவைச்சேர்ந்த ஊறாமமுலய யென்னும் கிராமத்திலுள்ள நொம்பர் 1,282 பிளான் கடதாசியில் காணப்படும் பங்குகள் I 585a, I 585b, ம் I 585g யி ருபடி எல்கனத்தேகேன, (கரகாசேன, கந்தேசேன, சோன்காசேன, பறகாசேன, நாகாசேன அடங்கிய) யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற 33 ஏக்கர் 1 றூட் 20 பர்சஸ் விஸ்தாரமுள்ளது, இத்தோட டனைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் :—

எல்லை, வடக்கு-சம்பந்தொட்ட திஸ்திரிக்டில் கிறுவாபத்துவைக்கும் மாத்தறை திஸ்திரிக்டில் வெள்ளபடபத்துவைக்கும் இடையின் எல்லை, தென்னகேடபன் அப்பு அனுபோகம்பண்ணும் நாகாசேன, அரசாட்சிக்குள்ள கோன்காசேன, வாசிட்ட பபாமசுதமயாவும் சிலபேர்களுக்குமுடைய போசறசேவத்த அல்லது பத்தவே ஆறு ச்சிசே வத்த; கிழக்கு-றுபேசேவாகே அந்திரிசும் சிலபேர்களுக்குமுடைய கோன்காவத்த, அறன்வலகே அந்திரி சும் சிலபேர்களுக்குமுடைய கெட்டகாலகாவத்த, அரசாட்சிக்குள்ள மாவக்காசெட்டமயேசேன; தெற்கு-அரசாட் சிக்குள்ள நாகுட்டியேசேன, தென்னகே கிறிஅபுயும் சிலபேர்களுக்குமுடைய எல்கனத்தேவத்தேனிய, தென் னகே தொன் அல்ஸ்சும் சிலபேர்களுக்குமுடைய எல்கனத்தேவத்த, குமபல்சொடகே பபேசாமியும் சிலபேர்க்குக் குமுடைய அத்தமகே வத்த, எட்டம்பயாகே ஜோசுதிகாமியும் சிலபேர்க்குமுடைய பாஹுவத்த; மேற்கு-றம்ம லேயிலிருந்து பெளிஅத்தே கடைக்கு போகும் கம்ஸபாபாதை.

[குறிப்பு.—சொல்லிய எல்கைகளுக்குள்ளிதாய் குறிக்கப்பட்ட டாப்பில் A அட்சாமுள்ள தென்னகே ஐயன் அப்பு அனுபோகம்பண்ணும் பங்கிரி நாட்டப்பட்ட கறகாசேன யெண்டறியடபடும் 3 றூட் 38 பர்சஸ் கொ ண்டது சவிர].



Scale of 8 chains to an inch.

Lots I 585a, I 585b, I 585g in preliminary plan No. 1,239.

			A. R. P.
Containing in extent	...	...	33 1 20
Exclusive of the portion marked A, containing in extent	...	...	0 3 38

Surveyor-General's Office,  
Colombo, September 16, 1898.

ALFRED E. WACKBILL,  
for Assistant Surveyor-General.